

கிளை

IND அடமானக்
கடனுக்கான விண்ணப்பம்
தனிநபர்களுக்கு

**விண்ணப்பதாரரின்
பாஸ்போர்ட்
அளவு புகைப்படம்**

இணை
விண்ணப்பதாரரின்
பாஸ்போர்ட்
அளவு புகைப்படம்

உத்தரவாதம்
அளிப்பவரின்
பாஸ்போர்ட்
அளவு புகைப்படம்

[illegible]

(தற்போதைய வாடிக்கையாளர்கள் எனில்)

நான்/நாங்கள் ரூ. க்கான அடமானக் கடனுக்காக விண்ணப்பிக்கிறோம்

..... (நோக்கம்) பெற்று க்கு சமமான மாதாந்திர தவணைகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். எனது விவரங்களை கீழே தருகிறேன்:

1	பெயர்	திரு / திருமதி / மூன்றாம் பாலினம்								
2	பிறந்த தேதி மற்றும் வயது	D	D	M	M	Y	Y	Y	Y	வயது வருடங்கள்
3	தந்தை /கணவன்/ மனைவி பெயர்	S/o அல்லது D/o அல்லது W/o								
4	பாலினம் ☐ ஆண் ☐ பெண் ☐ III பாலினம்	5. திருமண நிலை ☐ திருமணமானவர் ☐ திருமணமாகாதவர்								
6	வகை	☐ எஸ்சி ☐ எஸ்.டி ☐ ஒபிசி சிறுபான்மையினர் பொது								
7	கல்வி தகுதி	☐ UG ☐ G ☐ PG ☐ டிப்ளமோ ☐ மற்றவை								
8	[i]	தற்போதைய முகவரி - ☐ வாடகை ☐ குத்தகை ☐ நிறுவனம் ☐ வழங்கியது ☐ மற்றவை முகவரி..... நகரம்..... பின்..... வசிக்கும் காலம் தொலைபேசி. வீடு மொபைல்..... பான் (PAN) எண்..... ஆதார் எண்..... மின்னஞ்சல்.....								
	[ii]	நிரந்தர முகவரி (ஏதேனும் இருந்தால்): நகரம் பின்..... பாஸ்போர்ட் எண்.....								
9	தொழில்	சம்பளப் பணி சுயதொழில் தொழில் வல்லுநர் வணிகம் மற்றவை								
i.	வேலையின் விவரங்கள் (Col. 9 இன் அடிப்படையில்) தொலைபேசி / தொலைநகல் / மின்னஞ்சல் / அலுவலகத்தின் முழு முகவரியுடன் பதவி, பணியாளர் எண் போன்றவற்றை உள்ளிட வேண்டும்	பதவி: பணியாளர் எண் நிரந்தரமாகிவிட்டீர்களா ☐ ஆம் ☐ இல்லை பணி அனுபவம் வருடங்களில்:.....								
ii.	சுயதொழில்/தொழில் வல்லுநர்/ வணிகம்/மற்றவை எனில் - விவரங்களை உள்ளிடவும் (Col. 9 அடிப்படையில்)முழு முகவரி / தொலைபேசி / தொலைநகல் / மின்னஞ்சலுடன்	தொழில் / வணிகம் போன்றவற்றின் தன்மை வணிகத்தில் பயன்படுத்தப்படும் மூலதனம் - ரூ.								
10	தற்போதைய மாத வருமானம்:	மொத்தம்		நிகர		பிற வருமானம், ஏதேனும் இருந்தால்				
	i. விண்ணப்பதாரர்									
	ii கணவன்/மனைவி									
	iii மொத்தம் (வருமானச் சான்று இணைக்கப்பட வேண்டும்)									

இணை விண்ணப்பதாரரின் விவரங்கள்

1a	பெயர்	திரு / திருமதி / மூன்றாம் பாலினம்									
2a	பிறந்த தேதி மற்றும் வயது	D	D	M	M	Y	Y	Y	Y	வயது வருடங்கள்	
3a	தந்தை /கணவன்/ மனைவி பெயர்	S/o அல்லது D/o அல்லது W/o									
4a	பாலினம் ☐ ஆண் ☐ பெண் ☐ III பாலினம்	5a. திருமண நிலை ☐ திருமணமானவர் ☐ திருமணமாகாதவர்									
6a	வகை	☐ எஸ்சி ☐ எஸ்.டி ☐ ஓபிசி சிறுபான்மையினர் பொது									
7a	கல்வி தகுதி	☐ UG ☐ G ☐ PG ☐ டிப்ளமோ ☐ மற்றவை									
8a	[i]	தற்போதைய முகவரி - ☐ வாடகை ☐ குத்தகை ☐ நிறுவனம் ☐ வழங்கியது ☐ மற்றவை முகவரி..... நகரம்..... பின்..... வசிக்கும் காலம் தொலைபேசி. வீடு மொபைல்..... பான் (PAN) எண்..... ஆதார் எண்..... மின்னஞ்சல்.....									
	[ii]	நிரந்தர முகவரி (ஏதேனும் இருந்தால்): நகரம் பின்..... பாஸ்போர்ட் எண்.....									
9a	தொழில்	சம்பளப் பணி சுயதொழில் தொழில் வல்லுநர் வணிகம் மற்றவை									
i.	வேலையின் விவரங்கள் (Col. 9a இன் அடிப்படையில்) தொலைபேசி / தொலைநகல் / மின்னஞ்சல் / அலுவலகத்தின் முழு முகவரியுடன் பதவி, பணியாளர் எண் போன்றவற்றை உள்ளிட வேண்டும்	பதவி: பணியாளர் எண் நிரந்தரமாகிவிட்டீர்களா ☐ ஆம் ☐ இல்லை பணி அனுபவம் வருடங்களில்:.....									
ii.	சுயதொழில்/தொழில் வல்லுநர்/ வணிகம்/மற்றவை எனில் - விவரங்களை உள்ளிடவும் (Col. 9a அடிப்படையில்)முழு முகவரி / தொலைபேசி / தொலைநகல் / மின்னஞ்சலுடன்	தொழில் / வணிகம் போன்றவற்றின் தன்மை வணிகத்தில் பயன்படுத்தப்படும் மூலதனம் - ரூ.									
10a	தற்போதைய மாத வருமானம்:	மொத்தம்	நிகர	பிற வருமானம், ஏதேனும் இருந்தால்							
	i. விண்ணப்பதாரர்										
	ii கணவன்/மனைவி										
	iii மொத்தம் (வருமானச் சான்று இணைக்கப்பட வேண்டும்)										
11	விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள்:										
		பெயர்	உறவு	வயது							
	விண்ணப்பதாரர்	1.....									
		2.....									
		3.....									
	இணை விண்ணப்பதாரர்	1.....									
		2.....									
		3.....									
12	விண்ணப்பதாரர்/இணை விண்ணப்பதாரரின் உறவினர் யாரேனும் எங்களது வங்கியில் பணிபுரிகிறாரா/வேறு வங்கிக்கு இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறாரா? ☐ இல்லை ☐ ஆம் (ஆம் எனில், F172 வடிவத்தில் உறுதிமொழி அறிவிப்பு பெறப்பட வேண்டும்) ஆம் எனில் உறவுமுறை:										

13	பிற வங்கிகளில் விண்ணப்பதாரர் / இணை கடன் வாங்குபவர் மூலம் பராமரிக்கப்படும் SB / நடப்புக் கணக்கின் விவரங்கள்	கணக்கு எண்கள்: (SB / நடப்பு / OD / OCC கணக்கு) வங்கி: கிளை: கணக்கு எண்கள்: (SB / நடப்பு / OD / OCC கணக்கு) வங்கி: கிளை:												
14	கடன் தேவை விவரங்கள் கடன் தொகை : ரூ..... கடனின் நோக்கம்:..... திருப்பிச் செலுத்தும் காலம்: EMIகள் ரூ..... அடமானம் வைக்கப்படும் சொத்தின் மதிப்பு ரூ.													
15	கடனுக்கான பிணையமாக நீங்கள் வழங்கும் நிலம்/கட்டிடத்தின் விவரங்கள் ☐ வணிகம் ☐ குடியிருப்பு													
சர்வே எண்.....கதவு எண்.....பிளாட் நம்பர்.....பிளாட் எண்.....தள எண்.....பிளாக் எண் முகவரி:..... அருகிலுள்ள அடையாள இடம் நிலத்தின் பரப்பு/பிரிக்கப்படாத பங்கு.....சதுர அடி கட்டிடப்பரப்பு.....சதுர அடி நிலத்தின் உரிமை: ☐ இலவசம் ☐ குத்தகை விவசாய நிலம்: ☐ ஆம் ☐ இல்லை சொத்தின் உரிமையின் நிலை: ☐ தனி ☐ கூட்டு -- கூட்டு என்றால், மற்ற உரிமையாளரின் (கள்) பெயர்..... சொத்து - ☐ வாடகை ☐ குத்தகை ☐ நீங்களே குடியிருக்கிறீர்களா சொத்துவரி இதுவரை செலுத்துப்பட்டுள்ளது..... <table border="1" style="width: 100%; border-collapse: collapse; margin-top: 10px;"> <thead> <tr> <th style="width: 25%;">வ.எண் .</th> <th style="width: 30%;">பதிவு செய்த வாடகை/ குத்தகை ஒப்பந்தத்தின் விவரங்கள்</th> <th style="width: 25%;">பெறப்பட்ட வாடகை (ரூ. யில்)</th> <th style="width: 20%;">குத்தகை காலாவதியாகும் தேதி</th> </tr> </thead> <tbody> <tr><td> </td><td> </td><td> </td><td> </td></tr> <tr><td> </td><td> </td><td> </td><td> </td></tr> </tbody> </table> தற்போதைய கட்டிடம் என்றால், கட்டிடத்தின் எஞ்சிய ஆயுள்..... ஆண்டுகள் சொத்து மதிப்பீடு செய்யப்படுகிறதா: ஆம் இல்லை ஆம் எனில், பொறியாளரின் பெயர்..... சட்டப்பூர்வ கருத்து பெறப்பட்டதா: ஆம் இல்லை ஆம் எனில் வழக்கறிஞரின் பெயர்.....			வ.எண் .	பதிவு செய்த வாடகை/ குத்தகை ஒப்பந்தத்தின் விவரங்கள்	பெறப்பட்ட வாடகை (ரூ. யில்)	குத்தகை காலாவதியாகும் தேதி								
வ.எண் .	பதிவு செய்த வாடகை/ குத்தகை ஒப்பந்தத்தின் விவரங்கள்	பெறப்பட்ட வாடகை (ரூ. யில்)	குத்தகை காலாவதியாகும் தேதி											
16	விண்ணப்பப் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் எல்லா வகையிலும் உண்மை என்று நான்/ நாங்கள் இதன் மூலம் உறுதியளிக்கிறோம். மற்ற வங்கிகள் / நிதி நிறுவனங்களால் என் மீது எந்த வழக்கும் தொடங்கப்படவில்லை என்பதை நான் உறுதி செய்கிறேன் நான் கடனை அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.													
இடம் : தேதி: விண்ணப்பதாரர் / இணை விண்ணப்பதாரரின் கையொப்பம்														

முன்மொழியப்படும் உத்தரவாததாரரின் விவரங்கள் மற்றும் ஒப்புதல்: (KYC தேவைகளுக்கு இணங்க வேண்டும்)

பெயர் : S/o;D/o;W/o பிறந்த தேதி

மாத வருமானம்: ரூ..... ஆதாரம்: அரசுப்பணி/ வணிகம் / தொழில் / பிற (குறிப்பிடவும்)

முகவரி: (குடியிருப்பு)

(அலுவலகம்)

PAN எண்: ஆதார் எண்:

தொலைபேசி எண். வீடு..... அலுவலகம்..... மொபைல்:..... மின்னஞ்சல்.....

வங்கிக் கணக்கு விவரங்கள்: கடன் வாங்குபவருடன் உறவு:

குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள்:	பெயர்	உறவு	வயது
1.			
2.			
3.			

.....-ரு..... க்கு திரு/திருமதிஎன்பரால்
விண்ணப்பிக்கப்பட்ட அடமானக் கடனுக்கான உத்தரவாதம் அளிப்பதற்கு நான் இதன்மூலம் எனது சம்மதத்தை
அளிக்கிறேன்.

தேதி: இடம்:..... உத்தரவாதம் அளிப்பவரின் கையொப்பம்.....

விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் பட்டியல்

(A) KYC தொடர்பானது (விண்ணப்பதாரர்கள் / இணை விண்ணப்பதாரர் / உத்தரவாததாரர்கள்)

- i) பான் அட்டை நகல்
 - ii) முகவரிச் சான்று (தொலைபேசி பில் / வாக்காளர் அடையாள அட்டை / ஓட்டுநர் உரிமம் போன்றவை.)
 - iii) அடையாளச் சான்று (புகைப்பட ஆதாரத்துடன்) (பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், அரசு. / பாதுகாப்பு அடையாள அட்டை போன்றவை.)
- GOI/RBI ஆல் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து அதிகாரப்பூர்வ செல்லுபடியாகும் ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
- சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை வங்கியால் குறிப்பிடப்பட்ட படிவ வடிவத்தில் விண்ணப்பதாரர் மற்றும் இணை விண்ணப்பதாரர் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

(B) வேலைவாய்ப்பு தொடர்பானது (சம்பளம் பெறும் விண்ணப்பதாரர்களுக்கு)

- (I) பணியாளர் அடையாள அட்டை நகல்
- (II) சமீபத்திய ஆறு மாத சம்பளச் சீட்டு / நிறுவனத்திடமிருந்து சம்பளச் சான்றிதழ்.
- (III) சம்பளம் செலுத்தப்படும் வங்கிக் கணக்கின் சமீபத்திய 6 மாத அறிக்கை.
- (IV) கடந்த மூன்று ஆண்டுகளுக்கான படிவம் 16 / IT ரிட்டர்ன்ஸ் / ITAO.
- (V) கடந்த 3 ஆண்டு காலத்தை உள்ளடக்கிய சான்றுகளுடன் முந்தைய மற்றும் தற்போதைய வேலைவாய்ப்பு விவரங்கள்
- (VI) தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவராக இருந்தால் நிறுவனத்தின் இருப்பு/ நிலையை அறிய நிறுவனத்தின் சுயவிவரம். (VII) பிற வருமானச் சான்று, ஏதேனும் இருந்தால் (வாடகை, முதலீடுகள் மீதான வட்டி போன்றவை)

(C) சொத்து தொடர்பானது

- (i) சொத்தின் உரிமைக்கான அசல் ஆவணம்.
- (ii) 13 ஆண்டுகளுக்கு முந்தைய அசல் ஆவணங்கள் (பெற்றோர் ஆவணங்கள்) பார்வைக்கு இல்லையெனில், குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு உரிமைப் பத்திரங்களின் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்கள்.
- (iii) சொத்து தொடர்புடைய பட்டா / உடைமைச் சான்றிதழ் / இருப்பிடச் சான்றிதழுடன் வரைபடம்
- (iv) கடந்த 13 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்று.
- (v) சமீபத்திய வரி செலுத்திய ரசீதுகள், பொருந்தக்கூடிய இடங்களில்.
- (vi) அசல் விற்பனை ஒப்பந்தம்.
- (vii) குழு மதிப்பீட்டாளரால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத் திட்டம் மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரியால் முறையாக கையொப்பமிடப்பட்ட திட்டமிடல் அனுமதி
- (viii) PA ஹோல்டரால் ஆவணங்கள் செயல்படுத்தப்பட வேண்டுமானால், அங்கீகரிக்கப்பட்ட வடிவத்தின்படி வழக்கறிஞரின் பதிவுசெய்யப்பட்ட / தீர்ப்பளிக்கப்பட்ட பவர் ஆஃப் அட்டார்னி
- (ix) டெவலப்பர்களிடமிருந்து ஃபிளாட் வாங்கினால், நிலத்தின் பிரிக்கப்படாத பங்கின் விற்பனை ஒப்பந்தம் (பதிவு செய்தால், பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரம்).
- (x) TNHB, DDA, HUDA, NOIDA, Societies போன்ற சட்டப்பூர்வ அதிகாரிகளால் ஒதுக்கப்பட்ட மனைகளுக்கு, அவர்களால் வழங்கப்பட்ட ஒதுக்கீடு கடிதம், அங்கீகரிக்கப்பட்ட திட்டம் & உரிமம் / ப்ளூபிரிண்ட் மற்றும் பணி தொடக்கச் சான்றிதழ். நிலம்/கட்டிட வரி செலுத்திய சமீபத்திய ரசீது, வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டாளரிடமிருந்து மதிப்பீடு, முழுமையான பத்திரம் மற்றும் அல்லது நிபந்தனைக்குட்பட்ட விற்பனை / ஏல் விற்பனை / சட்டப்பூர்வ அமைப்பு/சொசைட்டி மூலம் குத்தகை மற்றும் விற்பனை பத்திரம்,லேஅவுட் திட்ட நகல், கடந்த

13 ஆண்டுகளுக்கான EC, சட்டப்பூர்வ அமைப்பு/சொசைட்டியால் வழங்கப்பட்ட உடைமை சான்றிதழ் / சொத்தை எங்களுக்கு அடமானம் வைக்க சட்டப்பூர்வ அமைப்பு/சொசைட்டியால் வழங்கப்பட்ட NOC. (xi) குழு பொறியாளரால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட சொத்தின் மதிப்பீடு.

(xii) குழு வழக்கறிஞரின் சட்டக் கருத்து.

(D) NRIகள்/PIO களுக்கு

- (I) பாஸ்போர்ட் / விசா நகல்கள்
- (II) பணி அனுமதி / வேலை ஒப்பந்தம் / பணி நியமன ஆணை
- (III) வங்கி கோரும் படிவ வடிவத்தில் தூதரகத்தின் அதிகாரிகள் முன்னிலையில் முறையாக செயல்படுத்தப்பட்டு இந்தியாவில் தீர்ப்பளிக்கப்பட்ட பவர் ஆஃப் அட்டார்னி
- (IV) சமீபத்திய ஆறு மாத சம்பளச் சான்றிதழ்கள் பிடித்தங்களுடன்.
- (V) சம்பளம் செலுத்தப்படும் வங்கிக் கணக்கின் சமீபத்திய 6 மாத அறிக்கை.
- (VI) NRE/NRO கணக்கிலிருந்து மார்ஜின் பணத்திற்கான சான்று.